







2013 க்கான வரவு செலவுத் திட்டம், மாகாணத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வெல்லும் வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் வழங்குவதற்கான, புதிய ஒன்றாறியோ அரசாங்கத்தின் திட்டமாகும்.

ஒவ்வொருவரும் வெற்றிகரமாக வேலை பெற்றிருப்பதற்கும், தமது சமூக வாழ்வில் பங்கேற்பதற்கும், எமது மாகாணத்தின் செழிப்புக்குப் பங்களிப்பதற்குமான வாய்ப்பைப் பெற்றிருக்கும்போது, ஒன்றாறியோவின் பொருளாதார செயல்திறன் வலுவானதாகும்.

வணிகங்களும் தொழில் முயற்சியாளரும் அபாயங்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற சூழலை ஊக்குவிப்பதும், முதலீடு செய்வதும், வேலைவாய்ப்பை உருவாக்குவதும்,

புத்தாக்கங்களை இயக்குவதுமே வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அரசாங்கத்தின் பங்காகும்.

### சமநிலைப்படுத்தும் வழி

ஒன்றாறியோவின் செழிப்பைப் பாதுகாப்பதற்குப் பற்றாக்குறையை அகற்றுவதே அரசாங்கத்தால் செய்யக்கூடிய ஒரேயொரு மிக முக்கிய காரியமாகும்.

2017-18 அளவில் பற்றாக்குறையை அகற்ற அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

2012-13க்கான பற்றாக்குறை 9.8 பில்லியன் டொலராகக் கணிப்பிடப்பட்டுள்ளது – கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கணக்கிடப்பட்டதைவிட இது 5 பில்லியன் டொலர் குறைவானது.

தொடர்ந்து நான்காவது வருடமாக, எதிர்வு கூறப்பட்டதைவிடக் குறைவான பற்றாக்குறையை ஒன்றாறியோ அறிவிப்பதற்கு, அரசாங்கம் எடுத்த நடவடிக்கை அனுமதித்துள்ளது.

2012-13இன் நிகழ்ச்சித் திட்டச் செலவின வளர்ச்சியானது, தொடர்ந்து இரண்டாவது வருடமாக, ஒரு சதவீதத்திலும் குறைவானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

### வேலைவாய்ப்புக்கும் வளர்ச்சிக்குமான ஒரு திட்டம்

அரசாங்கத்தின் கொள்கைகளும், முதலீடுகளும் ஆதரவுடன், வேலைவாய்ப்புக்கும் வளர்ச்சிக்குமான வலுவானபொருளாதார அடிப்படைகளை, ஆறு முக்கிய துறைகளில் ஒன்றாறியோவின் திட்டம் மேம்படுத்துகிறது:

1. போட்டிமிக்க வணிகச் சூழல் – ஒரு போட்டிமிக்க வரி முறைமையையும் பயனுள்ள விதிமுறைகளையும் ஆதரித்தல், வேலைவாய்ப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்குமான புதிய வணிக முதலீட்டை ஊக்குவிக்கும்.
2. நவீன உட்கட்டமைப்பு – போக்குவரத்து, வீதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகளில் முதலீடு செய்தல், ஓர் ஆக்கபூர்வமான பொருளாதாரத்துக்கான ஒரு முக்கிய அடித்தளமாகும்.
  - ஒன்றாறியோ பூராவும் வருடாந்தம் சராசரி 100,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புக்களுக்கு ஆதரவளிக்கவென, அடுத்த மூன்று வருடங்களுக்குப் போக்குவரத்து, சுகநலப் பராமரிப்பு, கல்வி போன்ற முக்கிய துறைகளில் 35 மில்லியன் டொலருக்கு மேலாக முதலீடு செய்ய அரசாங்கம் திட்டமிடுகிறது.
3. உயரிய வினைத்திறன் மிக்க வேலைப்படை – வினைத்திறன்களிலும் கல்வியிலும் இளைஞர் வேலைவாய்ப்பிலும் முதலீடுவது, இம்மாகாணத்து மக்கள் வேலைசெய்து செழிப்புற முடியும் என்பதை உறுதிசெய்கிறது.
  - ஒன்றாறியோவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும் தொழில் முயற்சிகளையும் புத்தாக்கங்களையும் ஊக்குவிக்கவென, இரு வருடங்களுக்கு 295 மில்லியன் டொலர் முதலீடுகளைக்கொண்ட ஒரு விரிவான இளைஞர் வேலை வாய்ப்பு உபாயத்தை அரசாங்கம் முன்மொழிகிறது.
4. தொழில் முயற்சியையும் புத்தாக்கத்தையும் ஊக்குவித்தல் – யோசனைகளைப் பூகோளப் பொருளாதாரத்திற்கேற்ற புதுமையான பொருட்களையும் சேவைகளையும் உருமாற்றுவதற்கு ஒன்றாறியோவின் ஆற்றலை வலுப்படுத்தல்.
5. உலகமயமாதல் – பொருட்கள் சேவைகளுக்கான சந்தை அணுகலை ஒன்றாறியோவின் எல்லைகளுக்கும்பால், ஏனைய மாகாணங்களுக்கும், அமெரிக்காவுக்கும், வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கும் விரிவுபடுத்தவென வணிகங்களுடன் செயற்படுதல்.

6. துடிப்பான, வலுவான சமூகங்கள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், பொருளாதார வளர்ச்சி என்பவற்றிலிருந்து சகல சமூகங்களும், பிராந்தியப் பொருளாதாரங்களும் பயன்பெற உதவுதல்.

### ஒரு நியாயமான சமுதாயம்

ஒவ்வொருவரும் தமது உள்ளாற்றல்களுக்கேற்ப வெற்றியடையும் வாய்ப்பைப் பெறுகையில், ஒன்றாறியோவின் பொருளாதாரச் செயல்திறனும் சமூகக் கட்டமைப்பும் மேலும் வலுவடையும்.

### பின்வருவனலுடாக உயர்தரப் பொதுசன சேவைகள் வழங்குதலைத் தொடர்தல்:

- ☑ சகலரதும் உயர்தர சுகநலப் பராமரிப்புச் சேவைகள் அணுகலை முன்னேற்றுவதல்.
- ☑ முழுநாள் பாலர் வகுப்பை நடைமுறைப்படுத்தல், இளம் மாணவர்களது வெற்றிக்குத் தேவைப்படும் வினைத் திறன்கள் மீதான குறிக்கோளை அதிகரித்தல் என்பன உட்பட, மாணவர் வெற்றியை மேம்படுத்தல்.
- ☑ இரண்டாம்நிலைப் பாடசாலைக்குப் பிந்திய கல்விக்கான அணுகலை மேம்படுத்தவென, 30% கழிவுடன்கூடிய ஒன்றாறியோ பாடப் பயிற்சி மானியத்தை வழங்குதல்.



### பின்வருவனலுடாக மக்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்க முன்மொழிதல்:

- ☑ சமூகநல உதவி பெறுநர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதிலுள்ள தடைகளைக் குறைக்கவென, மாதம் 200 டொலர் சம்பாத்திய விலக்கு ஒன்றை அறிமுகம் செய்தல்.
- ☑ ஒன்றாறியோ வேர்க்ஸ் (Ontario Works) பெறும், பிள்ளைகளற்ற ஒன்றை வயது வந்தோருக்கான ஒரு முழுநிரப்பித் தொகை உட்பட, சமூகநல உதவி வீதங்களை அதிகரித்தல்.
- ☑ சமூகநல உதவி பெறுநர்கள் சேமித்து, பொருளாதாரப் பாதுகாப்பைப் பெற உதவும்பொருட்டு, பணமாக்கக்கூடிய ஒன்றாறியோ வேர்க்ஸ் (Ontario Works) சொத்துக்களின் எல்லைகளை அதிகரித்தல்.
- ☑ பூர்வீகக்குடிச் சிறுவர்களதும் இளைஞர்களதும் தேவைகளைச் சிறப்புற எய்தும் வகையில், சமூகநல உதவிச் சீர்திருத்தத்தில் நேரடி ஈடுபாடு, வீடமைப்புக்குக் கூடுதலான ஆதரவு, சேவைகள் சிறப்பிப்பு என்பனலுடாக, பூர்வீகக்குடி மக்களுக்கான உயரிய வாய்ப்புக்களுக்கு ஆதரவளித்தல்.

